

நான் ஒரு  
பொறாமைகொள்ளும்  
கிறிஸ்துவனா?



# நான் ஒரு பொறாமைகொள்ளும் கிறிஸ்துவனா?

(Christian Questions

- வலையாலைப் பதிவு - நிகழ்வு # 1085 - தமிழாக்கம் )

## நான் ஒரு பொறாமைகொள்ளும் கிறிஸ்தவனா?



1 கொரிந்தியர் 3:3: (NASB) பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?

பெரும்பாலும் சுயநலப் பொறாமை (JEALOUSY) மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை (ENVY) அடைதல் ஆகியன மிகவும் அந்தரங்கமான பாவங்களாக இருக்கின்றன. நாம் அவைகளை நம் வாழ்க்கையில் வரவழைத்துக்கொள்வது மாத்திரமல்லாமல், நம் இருதயங்களில் அவைகளைச் சீழ்ப்பிடித்து வளருவதற்கு ஏதுவாகவும், ஆழமாக தஞ்சம் புகவும் இடங்கொடுத்துவிடுகிறோம். ஒரு நாள் நாம் நம்மைச் சுற்றியும் பார்க்க நேரிடும்; நாம் கூர்ந்து கவனிக்கிறவர்களாக இருந்தால், வித்தியாசமான மற்றும் சிதைந்த கண்களால் நமது உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணருவோம்.

சுயநலப் பொறாமை (JEALOUSY) மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல் (ENVY) ஆகியன நம் தனிப்பட்ட குணத்தையும் கண்ணோட்டத்தையும் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை நம் உறவுகளையும் மற்றவர்களின் உணர்வுகளையும் எளிதில் சேதப்படுத்திவிடுவதாக இருக்கின்றன. இந்த விஷயங்கள் நமக்குள் ஊர்ந்து உட்புகுந்து நமது வாழ்க்கையையே கவர்ந்து கொள்ளும் அளவிற்கு நம்மை அழைத்துச் செல்வது எது? நாம் எவ்வாறு அவைகளை அடையாளங்காணுவது மற்றும் அவைகளை எதிர்த்து போரிடுவது மட்டுமின்றி அவைகளை ஜெயங்கொள்ளுவதற்கும் தோற்கடிப்பதற்குமான முயற்சிகளை நாம் எவ்வாறு எடுக்க வேண்டும்?

துவங்குவதற்கு ஏதுவாக, நாம் “சுயநலப் பொறாமை” (JEALOUSY) மற்றும் “பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்” (ENVY) ஆகியனவற்றை வேதாகமப்பூர்வமாக வரையறுக்க வேண்டும். envy “பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்” மற்றும் jealousy “சுயநலப் பொறாமை” என மொழிபெயர்க்கப்பட்ட சில சொற்களும் நேர்மறையான அர்த்தங்களையும் கூட பெற்றிருக்கலாம், அவற்றை பின்னர் நாம் மதிப்பாய்வு செய்யப்போகிறோம்.

“பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்” Envy: ஸ்ட்ராங்க்ஸ் #2205

செளோஸ், முறையாகக்கூறவேண்டுமென்றால் வெப்பம் என்று பொருள், அதாவது (அடையாளப்பூர்வமாக) “வைராக்கியம்” என்று பொருள்,

(ஒரு சாதகமான அர்த்தத்தில் கூறவேண்டுமானால், ஆர்வம் என்று பொருள், சாதகமற்ற அர்த்தத்தில் கூறவேண்டுமானால், பொறாமை என்று பொருள், அதாவது, ஒரு கணவனுக்கு வருவதைப்போன்ற [அடையாளப்பூர்வமாக, தேவனின்] அல்லது ஒரு எதிரியின் பொறாமை, துர்க்குணம்)

“பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்” Envy: #2206 செலூ,

உணர்வின் கதகதப்பை எதிராகவோ அல்லது சார்பாகவோ பெற்றிருத்தல்

ரோமர் 13:13: (KJV) கனியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் (envying <2205>) உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

யாக்கோபு 4:2: (KJV) நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ள வர்களாயிருந்தும் (**desire to have <2206>**), அடையக் கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.

இந்த வார்த்தைகள் எப்பொழுதுமே எதிர்மறையானவைகள்.

"பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்" **Envy: ஸ்ட்ராங்க்ஸ் #5355**  
**phthonos** :.ப்த்தானோஸ் கெட்ட எண்ணம் (தூற்றுதல் போல), அதாவது,  
பொறாமை (துவேஷம்)

மாற்கு 15:9: (KJV) பொறாமையினாலே (**envy <5355>**) பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.

"பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்" **Envy: ஸ்ட்ராங்க்ஸ் #5354**  
**phthoneo** :.ப்த்தானேயோ; பொறாமை கொள்ளுதல்

ஒரே ஒரு முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது:

கலாத்தியர் 5:26: (KJV) வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் (**envying <5354>**) இருக்கக்கடவோம்.

"பிறர்நலங்கண்டு பொறாமை அடைதல்" **Envy: ஸ்ட்ராங்க்ஸ் #5355**  
:.ப்த்தானோஸ், கெட்ட எண்ணம் (தூற்றுதல் போல), அதாவது,  
பொறாமை (துவேஷம்)

மத்தேயு 27:17: (KJV) பொறாமையினாலே (**envy <5355>**) அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.

இயேசு ஏதோ தவறிழைத்துவிட்டார் என்பதற்காக அல்லாமல், அவர்கள் பொறாமைப்பட்டதினாலேயே, அவருக்கு எதிராக இருந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நம் வாழ்வில் பொறாமை எங்கு பொருந்துகிறது என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதால் இது ஒரு கண்ணாடியைப் பார்ப்பது போன்றதொரு பாடமாகும்.

வித்தியாசங்கள், **Jealousy** (சுயநலப் பொறாமை) மற்றும் **Envy** (பிறர்நலங்கண்டு பொறாமை), அதை எவ்வாறு கையாள்வது, டீல்ஸ்வான்

**Jealousy** மற்றும் **Envy** ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள், உண்மையில் அவைகளுக்கு இடையே சில முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. உண்மையில், **Envy** (பிறர்நலங்கண்டு பொறாமை) என்பது வேறொருவர் பெற்றிருக்கும் ஏதாவொன்றிக்காக ஒரு உச்சக்கட்ட ஆசையை நாம் அனுபவிக்கும் போது ஏற்படும் உணர்ச்சியாகும், அது அவர் பெற்றிருக்கும் சமத்துவத்துக்காகவோ, சாதனைக்காகவோ அல்லது உடைமைக்காகவோ, என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவைகள் நம்மிடம் இல்லையே, என்று நாம் நினைப்பதாகும். **Jealousy** (சுயநலப் பொறாமை) என்பது சமத்துவம், சாதனை அல்லது உடைமை என நாம் மிகுந்த மதிப்பாகக் கருதும் எதுவாக இருந்தாலும், அவைகளை நாம் எதிர்பார்க்கும்போது அல்லது இழக்கும்போது ஏற்படும் உணர்ச்சியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம்மிடம் இருப்பதை தன்னகத்தே வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும்போது ஒன்று ஏற்படுகிறது; நம்மிடம் இல்லாத ஒன்றை அடைய விரும்பும்போது மற்றொன்று நிகழ்கிறது, இரண்டிலும் அவ்வாறு செய்ய நாம் சக்தியற்றவர்களாக உணர்கிறோம். ஏன் இந்த இருவித உணர்ச்சிநிலைகளுமே மிகவும் ஒத்ததாக உணரப்படுகின்றன? ஏனென்றால் அவ்விரண்டுமே குறைப்பாட்டின் (**lack**) உணர்ச்சி ரீதியான பிரதிபலிப்பாகும் - எவ்வித குறைப்பாடு (**lack**) என்றால் மிகவும் விரும்பிய அல்லது தேவைப்படும் ஒன்று இல்லாத குறைபாடு. சில நேரங்களில் நீங்கள் சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை இரண்டையுமே ஒரே நேரத்தில் உணரலாம்.

**பிறர்நலங்கண்டு பொறாமை (Envy) (என்பது)** - வேறொருவர் பெற்றிருக்கும் ஏதாவது ஒன்றின் மீது தீரா ஆசையை நாம் அனுபவிக்கும் போது ஏற்படும் உணர்ச்சியாகும்.

**சுயநலப் பொறாமை (Jealousy) (என்பது)** - நமக்கு மிகுந்த மதிப்புள்ள ஒன்றை இழந்துவிடுவோமோ என்று நாம் எதிர்பார்க்கும்போது அல்லது உணரும்போது ஏற்படும் உணர்ச்சியாகும்.

இந்த உணர்ச்சியின் நடுவிலேயே இருந்து, தங்களுக்கு

ஜெயங்கொடுத்த வாழ்க்கை மாற்றும் தீர்வுகளைக் கண்டறிந்த ஒருவரைக் கவனிப்பதை விட இந்த போராட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறந்த வழி வேறேதுமில்லை.

இந்த உரையாடலில் எங்களுக்கு உதவ, நமது CQ தன்னார்வலரான பெக்காவை அழைத்து வந்துள்ளோம். மற்றவற்றுடன், எங்கள் எல்லா வீடியோக்களையும் அவர் [ChristianQuestions.com/youtube](https://www.ChristianQuestions.com/youtube) இல் தயாரிக்கிறார். அவர் எங்கள் சமூக ஊடக கணக்குகளை (டவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் Pinterest இல் “[cqbiblepodcast](https://www.cqbiblepodcast.com)”) பார்த்துக்கொள்ளும் வேலை செய்கிறார். பெக்காவின் கருத்துகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் தெளிவு அல்லது சுருக்கத்திற்காக திருத்தப்பட்டிருக்கும்.

ஒரு நாள் நீங்கள் உங்களைச் சுற்றியும் பார்த்து, தாங்கள் பொறாமையால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் இருப்பதாக எவ்வாறு கண்டறிந்தீர்கள் என்பதைப்பற்றி எங்களிடம் கூறங்கள்.

நிகழ்வு # 1011 ஆன “நீங்கள் எவ்வாறு துக்கத்தின் ஊடாக உங்கள் வழியைக் கண்டுபிடிப்பது?” என்பது தான் நான் கடைசியாக வலையொலியில் பேசினது. குழந்தை பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைப் பற்றி பேசியிருந்தேன். நானும் என் கணவரும் பல



ஆண்டுகளாக முயற்சித்தோம், ஆனாலும் அது எங்களுக்கு நடக்கப்போகும் ஒரு விஷயமாக இராமல் போனது. இது வரையறையில் நாம் சொன்னது போல், நான் மிகவும் விரும்பின ஒன்றாகும். அதனால், நான் துக்கிக்கும் மனநிலைக்குள்ளாகக் கடந்துபோனேன். நான் துக்கித்தப்பிறகு, நான் எவ்வாறு உணர்ந்து உலகத்தை பார்த்தேனோ அவ்விதமாகவே காரியங்களும் மாறிக்கொண்டிருந்தன.

நான் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து இறுதிப்பகுதியில் இருக்கிறேன், என் நண்பர்கள் பலபேர் குழந்தைகளைப் பெற்றிருந்தார்கள். நான் கருத்தரிக்க முயற்சிக்கும் சமயத்தில், நான் ஒரு உயர்நிலைப் பள்ளியில் கற்பித்து வந்தேன், அங்கு இரண்டு வெவ்வேறு மாணவிகள் கர்ப்பமாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில்

தாங்கள் தீவிரமாக செய்ய விரும்பும் ஒரு விருப்பத்தேர்வு எடுக்கும் ஒரு இடத்திற்கு இன்னும் எட்டாத பதின்வயதினர்களாக இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்; மற்றவர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்தார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது உண்மையில் நான் விரும்பிய ஒன்று. அவர்கள் அந்த பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள், ஆனால் அவர்களுக்கோ அது சரியான தருணமில்லை. இதுதான் பொறாமை விதைகள் விதைக்கப்பட்டு காலப்போக்கில் வளர்ந்த இடத்தின் துவக்கமாக இருந்தது.

எங்களால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று நான் கண்டறிந்தபிறகு, இரண்டு சக ஊழியர்களும் தங்கள் இரண்டாவது குழந்தைகளுடன் கர்ப்பமாக இருந்தனர். அவர்கள் எப்போதுமே தங்கள் கர்ப்பத்தைப் பற்றிப் பேசுவார்கள், சில சமயங்களில் நான் அறையை விட்டு வெளியேறும் அளவிற்கு அது வந்துவிட்டது, ஏனென்றால் இந்தப் பொறாமையின் அல்லது பூரண சோகத்தின் கடும் வலியினை நான் அனுபவித்தேன், காரணம் இது உண்மையில் நான் விரும்பிய ஒன்று, அது எனக்கு நடக்கப்போவதில்லை என்று எனக்குத் தெரிந்த ஒன்று.

என்னைச் சுற்றியுள்ள பலரும் கர்ப்பமாகிகொண்டே இருந்ததால் இந்த உணர்வு எனக்குள் வளர்ந்து கொண்டே சென்றது. இப்போதும் அதைப் பற்றி மீண்டும் சிந்திக்கும்போது என்ன தோன்றுகிறது என்றால், நாம் பொறாமைப்படும்போது, எல்லோரும் எல்லாமும் வேண்டுமென்றே நம்மை மோசமாக உணரவைக்க முயற்சிக்கிறார்கள் என்பது போல, அதாவது எல்லாமே, எல்லோரும், “நான் கர்ப்பமாக இருக்கிறேன்! நான் கர்ப்பமாக இருக்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே இருக்கின்ற மாதிரியாக நம்மை உணர வைக்கிறது. ஆனால் நிஜத்தில் அது அவ்வாறில்லை. அது நம்மைப் பற்றியதாக உலகை உருவாக்குகிறது, மேலும் அது இப்போது எனக்கு தெளிவாகத் தெரிகிறது.

என்னுடைய இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தபோது உண்மையில் இந்த உணர்ச்சி உச்சத்தை எட்டியது என்றுதான் நான் நினைக்கிறேன், அடுத்த பத்து வருடங்களிலோ அல்லது அதற்கு மேலோ இந்த பிரச்சினையில் இருந்து நான் தப்பிக்க முடியாது என்னும் நிதர்சனத்தை உணர ஆரம்பித்தேன். ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை நிச்சயம் பெறப்போகிறார்கள் தான், இது நான் நிச்சயமாகக் கையாள வேண்டியிருக்கும் ஒரு காரியமாகும். நான் விரும்பிய வாழ்க்கை அவர்களுக்கு இருந்தது.



இதுபற்றி எனக்கு அதி ஆழமான சோகம் இருந்தது, இது முற்றிலும் நியாயமற்றது என்பதாக உணர்ந்தேன். ஆனால் என் வாழ்நாள் முழுவதும், குறிப்பாக எனது நண்பர்களிடம் நான் இவ்வாறு உணர விரும்பவில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்தேன். இந்த உணர்ச்சி மோசமானது மற்றும் அருவருப்பானது என்பதை நான் உணர ஆரம்பித்தேன்.

ரிக் அவர்களே, இது ஒரு ரகசிய பாவம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். இப்படியெல்லாம் நான் உணர்ந்தேன் என என் நண்பர்களில் சிலருக்கு எந்தவொரு எண்ணமும் இருக்காது என்கிற ஒரு உணர்வு எனக்கு இருக்கிறது. தர்மசங்கடமாக இருக்கும் என்பதால் இதைப்பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்பவில்லை.

இது கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் எல்லைமீறி போய் கொண்டிருக்கிறது என்பதை உணர வைத்த அறிவொளி பிரகாசித்த இரண்டு நிகழ்வுகள் எனக்கு நேரிட்டது. அவைகளில் ஒன்று ரிக் உங்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நிகழ்ந்தது. ஏனென்றால் நீங்கள் என் மீதும் என் வாழ்க்கையின்மீதும் அக்கறை காட்டினீர்கள். துக்கித்தலின் முதல் வலையொலிக்குப் பிறகு, நான் எவ்வாறு உள்ளேன் என்று நீங்கள் விசாரித்து என்னிடம் பேச விரும்பினீர்கள். நான் அதை உண்மையிலேயே பிரதிபலித்தபோது, அப்போது தான், துக்கித்தலை மாத்திரம் நான் உணரவில்லை; அது மற்ற உணர்வுகளுடன் கலக்கிறது என்பதை என் மனதில் உணரத் துவங்கினேன். இது ஏதோ என்னுள் நடக்கிறது என்னும் ஒரு யோசனையை என் தலையில் உதிக்கச் செய்தது.

இரண்டாவது அறிவொளி பிரகாசித்த நிகழ்வு யாதெனில்: ஞாயிற்றுக்கிழமை சபையில் அமர்ந்திருந்த போது, யாரோ ஒருவர் ரோமர் 7:14 ஐ வாசித்தார்கள், அதை நாம் பின்னர் படிப்போம். அது என்னை தெளிவாக்கியது. திடீரென்று, நான் இவ்வாறு உணர விரும்பவில்லை என்பதையும், அதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டேன். என்னில் பாவம் இருப்பதை நான் ஒப்புக் கொள்ளுதல் மாத்திரம் போதாது, மேலும் அதை அகற்ற நான் ஒரு செயல்முறைக்குள்ளாக செல்லவும் வேண்டும், ஏனென்றால் இது என் வாழ்க்கையை இயக்குவதை நான் விரும்பவில்லை.

சில நேரங்களில் நம் வாழ்க்கையில் ஓர் உடைந்த தருணத்தில் அல்லது காலகட்டத்தில் நாம் இருக்க நேரிடும், மேலும் ஏதோவொன்று

மாற்றமடைய வேண்டும் என்று உணர நேரிடும். இது நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு பாடம் ஆகும்.

நீங்கள் பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையுடனான சிக்கலில் இருப்பதாகக் கண்டறிந்ததும், அதிலிருந்து எப்படி வெளியேறுவீர்கள்?

வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எந்தவொரு கடினமான சிக்கலுக்கும், அது இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு உணர்ந்து கொள்வதே, தீர்வெடுக்கும் செயல்பாட்டின் முக்கியமான முதல் படியாகும். நம் உணர்ச்சிகளை எதிர்த்து நாம் போராடுவதால் இங்கு பல விஷயங்கள் செயலாற்றப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கள் பிறர்நலங்கண்டோ சுயநலமாகவோ பொறாமை கொண்டவர்கள் என்பதை யார் தான் ஒப்புக்கொள்ள விரும்புவார்கள்? அதை புறக்கணிக்க வேண்டும் என்பதே தூண்டுதலாக இருக்கும். ஆனால் அது ஒரு நல்ல திட்டம் இல்லை!

அதுபற்றி நாம் ஏதாவது செய்யாமல் இருந்துவிட்டால் அது மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்! பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமைக்கு தீர்வு ஏதேனும் இருக்கிறதா? இதை நாம் எவ்வாறு தனிப்பட்ட விதத்தில் ஜெயங்கொள்வது?

If malice or envy were tangible  
and had a shape,  
it would be the shape  
of a boomerang.

-Charley Reese



துர்க்குணம் அல்லது பொறாமைத் தொட்டறியக் கூடியவைகளாக ஒரு வடிவம் பெற்றிருந்தால், அது ஒரு பூமரங்கின் (தாக்கித் திரும்பும் குறுந்தடி) வடிவமாக இருக்கும். - சார்லஸ் ரீஸ்

SOLUTION #1  
JEALOUSY

Take a social media break.

தீர்வு #1

சுயநலப் பொறாமை

சமூக ஊடகத்தில் இருந்து  
அவ்வப்போதான  
இடைநிறுத்தங்களை  
எடுத்துக்கொள்ளுங்கள்

பொதுவாக அல்லது குறிப்பாக நீங்கள் பொறாமைப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருக்கும்போது சமூக ஊடகத்தில் இருந்து அவ்வப்போதான இடைநிறுத்தங்களை எடுத்துக்கொள்வது முக்கியமானதாகும். ஆறு அல்லது ஏழு மாதங்கள் இடைவெளிக்கு பின்பு சமீபத்தில் தான் நான் சமூக ஊடகங்களைத் திரும்ப உபயோகிக்கின்றேன்.

சமூக ஊடகங்கள் என்பது உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த பகுதிகளை மாத்திரம் பிரத்யேகமாகக் காண்பிக்கும், மற்றும் அந்த உருவத்தை மாத்திரம் என்ன என்று வளர்க்கும் ஓர் இடமாக இருக்கிறது. ஒரு "பொருளினை" மிகவும் சிறப்பானதாகவும் முக்கியமானதாகவும் - இது மாத்திரமே உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகவும் இருக்கும் என்று காண்பிப்பதே இன்ஸ்டாகிராமின் செல்வாக்கு செலுத்துபவர்களின் (influencers) வேலையாம்.

பிபிசியின் சமீபத்திய பதிவில், (பிபிசி.காம் சமூக ஊடகங்கள் உங்களுக்கு மோசமானதா? சான்றுகள் மற்றும் அறியாதவை, ஜெசிகா பிரவுன், ஜனவரி 5, 2018) ஆராய்ச்சியாளர்கள் 600 பெரியவர்களில் (adults) ஆய்வு மேற்கொண்டனர். பெரியவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய பிறகு, அவர்களுக்கு விரக்தி போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் கொடுத்ததாகவும், பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல்தான் காரணம் என்றும் அவர்கள் கண்டார்கள். இது முக்கியமாக அவர்களின் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதன் மூலம் தூண்டப்பட்டதாக இருந்தது, இதை நாம் செய்ய வேண்டியதில்லை என்றாலும், தவிர்க்க முடியாததாக உணரப்படுகிறது. சமூக ஊடகங்களில் செல்வது பேண்டோராவின் பெட்டியைத் திறந்து, “மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? ஓ, அது மிகவும் அழகாக இருக்கிறது, நான் அதை அணிந்துகொண்டு, அவைகளைச் செய்துகொண்டு, அங்கேயே இருக்க விரும்புகிறேன்.” என்று சொல்வது போல் ஆகும்.

ஒரு கட்டுரை “(பிறர்நலங்கண்டு) பொறாமை கொள்ளுதலின் சுழல் (ENVY SPIRAL)” என்பதைப் பற்றி பேசுகிறது, அதிலே தங்களுக்கு முதலில் சுயநலப் பொறாமையை அளித்திட்ட அதே வகையான உள்ளடக்கத்தை ஜனங்கள் தங்கள் சுயவிவரங்களில் பதிவிடுவதன் மூலம் பிறர் நலங்கண்டு பொறாமை கொள்ளுதலுக்கு பதிற்செய்கிறார்கள்.

மகிழ்ச்சியான பொய், பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும்

சுயநலப் பொறாமையைக் கொல்லும் ரகசியம், தி பீட், ஆலன் :.பார்

எனவே, பிறர்நலங்கண்டு பொறாமை மற்றும் சுயநலப் பொறாமை ஆகியவற்றின் இந்த சிக்கலைக் கையாளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களையும், உண்மையில் இதைக்கொண்டு உங்களை ஒரு சிறந்த நபராக வளர்ச்சியுற தேவன் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் இன்று நான் உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். முதலாவது ஒன்றினை, மகிழ்ச்சியான பொய் என்று நான் அழைக்கிறேன். மற்றவர்கள் என்ன பெற்றிருக்கிறார்களோ அதையே நானும் பெற்றிருக்கும்போதுதான் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற கருத்தை நிராகரிக்க இங்கே நான் உங்களை வலுவாக ஊக்குவிக்க விரும்புகிறேன். தேவனைத் தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பின்னாக ஓடுவதற்கு எதிராளி பயன்படுத்தும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

சாத்தான் நம் ஆசைகளைப் பயன்படுத்திக் கொள்கிறான், சமூக ஊடகங்கள் அந்த ஆசைகளுக்கு எண்ணெய் வார்ப்புறுன.

சமூக ஊடகங்கள் அக்கரை எப்போதுமே பச்சையாக இருக்கிறது என்னும் உணர்வை, அதாவது எனக்கு இந்த ஒரு விஷயம் இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்னும் உணர்வை நமக்கு அளிக்கிறது. இது எப்போதுமே அடைய முடியாதது, ஏனென்றால் எப்போதும் அடைய வேண்டிய இன்னும் ஒரு விஷயம் இருந்து கொண்டே தான் இருக்கப்போகிறது.

தங்கள் அழகான குடும்பங்கள் மற்றும் (புகைப்படங்களில் ஒருபோதும் அழாத) குழந்தைகளின் படங்களைக் காண்பிக்கும் நபர்களுடன் சமூக ஊடகங்களில் இருப்பது எனக்கு சவாலாக இருந்தது, எல்லாப் புகைப்படங்களுமே ஒரு கடைகளில் உள்ள பொருள் பட்டியலிலிருந்து வந்ததுப் போல தெரிந்தது, இது சுயநலப் பொறாமையை கடந்து செல்ல அந்தத் தருணத்தில் எனக்கு உதவக்கூடிய மற்றும் ஆரோக்கியமான வகையில் இல்லை என்பதும் எனக்குத் தெரிந்தது.

நிச்சயமாக, அந்த சமூக ஊடகம் காண்பிக்கும் “பூரணமான” முழுநிறைவு என்பது உண்மையானதல்ல.

**கலாத்தியர் 5:19–26: (NASB) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்ரிகாராதனை, பில்லிசூனியம், பகைகள்,**

விரோதங்கள், வைராக்கியங்கள் (**jealousy <2205>**), கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள் (**envying <5355>**), கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.


இந்த விஷயங்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதிலிருந்து நம்மைத் தடுக்கலாம். இது விளையாட்டல்லாதத் தீவிரமான விஷயமாகும்!

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமுட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் (**envying <5354>**) இருக்கக்கடவோம்.

ஆவியின் ஒவ்வொரு கனியும் சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை கொள்ளுதலுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த குணப்படுத்தும் செயலிகளாகும்.

முழு கதையையும் புரிந்து கொள்ள, கதையின் யார், என்ன, எங்கே, எப்போது, ஏன், எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை சிறு சிறு பகுதிகளாக எடுத்து நமது பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பயன்படுத்துவோம். முதலில், யார்? என்பதைப் பற்றி பார்க்கலாம்:

சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதலை வேரோடு பிடுங்குவது அழைக்கப்பட்டு ஆவியினால் எவப்படுகிற இயேசுவின் பின்னடியாராக நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் நம்முடைய நோக்கம் இயேசுவின் தன்னலமற்ற குணத்தின் நகலாக இருக்க வேண்டும்.



நமது வாழ்க்கை ஏதோவொரு பெரிய விஷயத்தைப் பற்றியது. நாம் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல், சுயநலப் பொறாமை போன்ற விஷயங்கள் நமக்கானவைகள் அல்ல.



## தீர்வு #2 சுயநலப் பொறாமை

**உங்கள் வாழ்க்கை என்னவாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களோ அதை விட்டுவிடுங்கள்.**

அதன் ஒரு பகுதி தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்வதும், நம்முடைய சித்தத்தைக் கைவிடுவதும் ஆகும். “இப்படி தான் என் வாழ்க்கை இருக்கப் போகிறது, ஏனென்றால் இதைத்தான் நான் விரும்புகிறேன்.” எனக்கூறி நாம் நமது வாழ்க்கையில் விஷயங்களை அமைத்துக்கொள்கிறோம். அவை எப்போதும் மோசமான விஷயங்கள் அல்ல. இருப்பினும், இது தேவனுடைய சித்தத்தையும், அது நம்மைக் குறித்து எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது பற்றியுமானது.

சில நேரங்களில், நான் திருமணம் செய்து கொள்வேன், மகிழ்ச்சியாக இருப்பேன், வீடு வாங்குவேன், அப்போது எனக்கு குழந்தைகள் பிறக்கும் என்பது போன்ற சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நாம் விட்டுவிட வேண்டும். திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் பார்ப்பதுபோல் வாழ்க்கை எப்போதும் இருப்பதில்லை. இது அனைவருக்கும் தனிப்பட்ட விதத்தில் வித்தியாசப்படும். எனவே, தீர்வு #2 என்பது தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்வதாகும். இதைச் சொல்வது எளிது, ஆனால் அதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. “தேவனே, நீங்கள் எனக்கென்று எது வைத்திருந்தாலும் எனக்கு சரிதான் தகப்பனே.” இது செய்வதற்கு மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இவை அனைத்திலும் சாத்தான் நமக்கு எதிராக செயல்படுகிறான் என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

அளவுகோல் நோய்க்குறி, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும்

சுயநலப் பொறாமையைக் கொல்லும் ரகசியம், திபீட், ஆலன் : .பார்

இரண்டாவதை நான் அளவுகோல் நோய்க்குறி என்று அழைக்கிறேன். நமது முழு வாழ்க்கையையும், மற்றவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என நாம் பார்க்கும் மற்றும் நினைக்கும் விஷயங்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் நம்மை அளந்துப் பார்ப்பதிலும் செலவிடும்



எண்ணத்தைவிட எதிராளியானவன் உங்களுக்கும் எனக்கும் மேலானதாக வேறெதையும் விரும்பவில்லை. முடிவில் என்ன நடக்குமென்றால், நம் வாழ்க்கையில் நாம் மிகவும் காயப்படக்கூடிய, அந்த முக்கியமான காலங்களில் இருக்கும்போதெல்லாம், உங்களை ஊக்கமிழக்கச்செய்யும் ஏதோவொன்றை உங்களிடம் சொல்லுவதற்காக எதிராளியானவன் அனுமதிப்பான், அதினால், வேறொருவரிடம் உள்ள ஒன்று உங்களிடம் இல்லாததால் உங்கள் வாழ்க்கை மோசமாக உள்ளது என்று உங்களை நினைக்க வைப்பான். மேலும் இது மற்றவர்களின் வெற்றியோடு நம்மை ஒப்பிட்டு அளவிடுவதற்கான ஒரு வடிவத்தில் நம்மை வைக்க ஆரம்பிக்கிறது.

சாத்தான் நம் வாழ்வில் குறிப்பாக அவைகளை மிகவும் கடினமாக்குவதற்கு வேலை செய்கிறான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயமாக நமக்குள் பாவம் இருக்கிறது, ஆனால் சாத்தானுக்கும் இதைப் பற்றிய காரியத்திற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்க வேண்டாம். விஷயங்களை இன்னும் கடினமாக்குவதற்கான வழிகளை அவன் கண்டுபிடித்து வருகிறான்.

உங்கள் வாழ்க்கையை வேறொருவருடன் ஒப்பிடும் இந்த எண்ணமானது சமூக ஊடகங்களுடன் சரியாக இறுகப்பொருந்தி வருகிறது. உங்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயம் இல்லை என்பதற்கு காரணம், ஏதோ உங்கள் வாழ்க்கையில் தவறாக இருக்கிறது என்பதாகவும் மேலும் அதையெண்ணி உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பொருமிக்கொண்டிருக்க வேண்டும் என எண்ண வைத்து இவைகளினால் உங்கள் வாழ்க்கை மோசமானதாகிவிட்டதாக நீங்கள் நினைக்க வேண்டுமென்று அவன் விரும்புகிறான். ஆனால் நாம் அவ்வாறு செய்ய முடியாது. நம் வாழ்க்கை நம்முடையதல்ல என்று நாம் தீர்மானித்திருந்தால், நம் வாழ்க்கையைத் தேவனுக்குக் கொடுத்து

அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், நம் வாழ்க்கையை வேதனையோடு செலவிடவேண்டியதில்லை.

அதற்கு பதிலாக, “சரிங்க, தேவனே, அடுத்தது என்ன? இதற்கு பதிலாக நான் என்ன செய்வது? வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன? இதற்கு பதிலாக இந்த இக்கட்டான சூழ்நிலையின் கீழ் நான் எவ்வாறு வெற்றியடைய வேண்டும்?” என்று கேட்க வேண்டும்.

புதிய சூழ்நிலைகளின் கீழ் மனத்திருப்தி என்ற தலைப்பில் மேலும் அறிய, நிகழ்வு # 1041 “எவ்வாறு நீங்கள் நடப்பட்ட இடத்தில் பூக்கிறீர்கள்?” என்பதற்கான எங்கள் ஆவணக் காப்பகங்களைத் தேடுங்கள்.

இங்கேயுள்ள முக்கிய சொல் “அதற்கு பதிலாக.” ‘நமக்கு என்ன வேண்டும்’ என்பதற்கு பதிலாக ‘நம்மை தேவன் எப்படி இருக்க வேண்டும் அல்லது நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்’ என்பதற்கு எப்படி மாற்றுவது?

யாக்கோபு 4:13–16: (NASB) மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.


ஆண்டவருக்குச் சித்தமானால் - இது, என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்பார்த்த ஏதோவொன்றை நான் பெற்றுக்கொள்ளாமல் போனாலும், “என்னைக் குறித்ததான தேவனுடைய சித்தமென்ன?” என்னும் காரியத்திற்கு இறுதியில் வருகிறது. பெக்காவைப் பொறுத்தவரை, அவரது உள்ளான விருப்பத்தை விட்டுவிட்டு, அதிலிருந்து வெளியே வந்து முன்னேற ஒரு வழியைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு உண்மையான போராட்டமாக இருந்திருக்கும். அப்படித்தான் நாம் இந்த போராட்டத்திற்குள்ளாக போக வேண்டும்.

நாம் எப்படி உணர்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நமது எதிர்காலத்திற்கான நமது திட்டம் எவ்வளவு தடவை



மாற்றப்பட்டுள்ளது? அதிலிருந்து நாம் விடுவிக்கப்பட:

தீத்து 3:3,5: (NASB) ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும், அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் (**envy <5355>**) ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக் குதலினாலும் நம்மை இரட்சித்தார்.



சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதலை வேரோடு பிடுங்குவது

உங்கள் **எப்போது** என்பது முற்றிலும் தேவனுடைய கரங்களில் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அவருடைய பதில் "பின்னர்" என்று இருக்கும். சில நேரங்களில் அவருடைய பதில், "இது உனக்கானதல்ல. அதற்கு பதிலாக நான் வேறொன்றை வைத்துள்ளேன்." என்பதாக இருக்கும்.



<p>தேவனுடைய "எப்போது" என்பது "பின்னர்" அல்லது "ஒருபோதும் இல்லை" ஆக இருக்கக்கூடும்.</p>	<p>நமது விருப்பத்தின்படி தேர்வு செய்வது அல்ல, மாறாக இரண்டில் எதுவென்றாலும் திருப்தியடைய வேண்டும்.</p>
--	---

நமது வாழ்க்கைக்கான பயணத்திட்ட வரைபடத்தை நாம் பார்க்க முடியாது. குறிப்பாக நான் ஒரு திட்டமிடுபவன் என்பதாலோ என்னவோ இது கடினம் என்று நான் நினைக்கிறேன்! எவ்வாறு என் சொந்த சித்தத்தை கைவிட்டு தேவன் எனக்காக பொக்கிஷத்தில் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்வது என்பதைப் புரிந்துகொள்வது? - இது எனது வாழ்நாள் முழுவதும் நான் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்று நான் நினைக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையானது நம்மை ஆட்கொள்ளத் தர்க்கரீதியான காரணங்களை கொடுக்கும் நமது சொந்த வீழ்ச்சியடைந்த சுபாவத்துடன் நாம் எவ்வாறு போராடுவது?

இது மிகவும் சக்திவாய்ந்த கருத்தாகும், ஏனெனில் நமது வாழ்நாள் அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட, நமது முன்-திட்டமிடப்பட்ட சிந்தனையும் உணர்ச்சிகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மகத்தான வல்லமையையும் தாக்கத்தையும் கொண்டுள்ளன. நன்கு நிறுவப்பட்ட இந்த பழக்கவழக்கங்கள், கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் பின்னர் பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையிலிருந்து விடுபடுவதற்கும் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன.

அன்பு குருட்டுத்தனமானது அல்ல, மாறாக பொறாமையே குருட்டுத்தனமானது. - லாரன்ஸ் டரெல்

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை என்னும் உள்ளார்ந்த குறைபாடுகள் எப்போதும் இருக்குமா? இயற்கையாக இருப்பதைக் கட்டுப்படுத்துவது தான் காரியமா? வீழ்ச்சியடைந்த மாம்சீக சுபாவத்துக்குள் ஏற்கனவே பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையானது கட்டப்பட்டுள்ளது.

குரங்கு ஆய்வு, நாம் பொறாமைப்பட வேண்டும் என நிலையான இணைப்பினை பெற்றுள்ளோம், ஆனால் ஏன், தேடுபவர்

ஆனால் சுயநலப் பொறாமை என்பது, குறைந்தபட்சம் ஜனங்களிடத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு இயலாத கடினமான ஓர் உணர்ச்சியாகும். ஆய்வகத்தில் விலங்குகளை கட்டுப்படுத்துவது எளிதானது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள், ஆனால் ஜனங்கள் தங்கள் பதில்களைக் கொடுக்கும்போது எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அதனால்தான் ஆராய்ச்சியாளர்கள் குழு தங்களது



புதிய ஆய்வை காப்பரி டிட்டி குரங்குகளை (Coppery Titi Monkeys) அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு மோனோகாமிஸ்ட் ப்ரைமேட் இனமாகும், இது அவைகளின் துணையுடன் வலுவான பிணைப்புகளை உருவாக்குகிறது மற்றும் மனிதர்களின் காதல் நடத்தைக்கு ஒத்த துணையை பாதுகாக்கவும் செய்கிறது. சுயநலப் பொறாமை அவைகளின் மூளைக்கு என்ன செய்கிறது என்பதைப் பார்க்க, தாங்கள் சுயநலப் பொறாமை நிலைமைகள் என்று அழைத்ததை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தினர். அவர்கள் அதின் பெண் துணையை பார்க்கும் வண்ணம் ஆண்களை ஓரிடத்தில் வைத்துவிட்டு மற்றொரு ஆண் குரங்கை அப்பெண் குரங்கிடம் அறிமுகப்படுத்தினர். ஒரு கட்டுப்பாடாக, அதே ஆண் குரங்கை, அறியப்படாத வேறொரு ஜோடிக் குரங்குகள் தொடர்புகொள்வதைப் பார்க்கவும் செய்தார்கள். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆண் குரங்கு பார்த்துக் கொண்டிருப்பது படமாக்கப்பட்டது மற்றும் மற்ற குரங்குகளை அரை மணி நேரம் பார்த்த பிறகு மூளையும் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆய்வகத்தில், காடுகளைப் போலவே, டிட்டி குரங்குகளும் தங்கள் துணையிடம் ஒரு போட்டியாளரை எதிர்கொள்ளும்போது கண்கூடாகவே ஆத்திரமடைந்தன. அவைகள் முதுகை வளைத்து, வால்களை அடித்து, தங்கள் பெண் மீது கைகளை வைத்து, அவற்றை அந்த இடத்தில் இருந்து நகராமல் வைத்திருக்க செய்தன. மூளை ஸ்கேன் இந்த நடத்தைடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்களைக் காட்டியது; சமூக வலியுடன் தொடர்புடைய சிங்குலேட் கார்டெக்ஸில் உயர்ந்த செயல்பாடும், அத்துடன் டெஸ்டோஸ்டிரோனின் உயர்ந்த அளவுகளை மற்றும் மன அழுத்தத்தைக் குறிக்கும் கார்டிசோலையும் காட்டியது.

எனவே, "ஏய், குரங்கே, பின்வாங்கு. அவள் என்னுடையவள்." எனக்கூறும் விதமாக அவைகள் தங்கள் சுயநலப் பொறாமையை நியாயப்படுத்தின. இப்படித்தான் நாம் சிந்திப்போம். "நான் நியாயப்படுத்தப்பட்டுள்ளேன். இது ஓர் இயற்கையான உணர்ச்சி." நமது மூளையை அந்தப்பாதையில் செல்ல அனுமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு இயற்கையான சாரம் உள்ளதுதான் என்றாலும், ஏதாவது இயற்கையானது என்பதால் அது நல்லது என்று அர்த்தமாகாது.

இதை நாம் எவ்வாறு கையாள்வது?

**நீதிமொழிகள் 14:29–30: (ASV) நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;**

முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.



**தீர்வு #3**  
**சுயநலப் பொறாமை**  
**உங்கள் தலையிலுள்ள**  
**(சிந்தனைப்) பதிவுகளை**  
**மாற்றவும்.**

நம் அனைவருக்கும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் விஷயங்கள் அல்லது நன்கறியப்பட்ட சிந்தனை மாதிரிகள் உள்ளன. சில நேரங்களில் அவை ஆறுதலளிக்கின்றன, சில சமயங்களில் இல்லை. ஆனால் யோசனை என்னவென்றால், நாம் நினைப்பதைக் கட்டுப்படுத்தும் திறன் நமக்கு இருக்கிறது. ஓர் எண்ணம் நம் மனதில் நுழைந்தவுடன், அதை என்ன செய்வது என்பது பற்றி நமக்கு ஒரு தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

நமக்கு ஒருவித தீய, பாவமான கெட்ட சிந்தனை இருந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய நமக்கு ஒரு விருப்பத்தேர்வு (choice) இருக்கிறது. இங்குதான் உங்கள் தலையில் சுயநலப் பொறாமை துவங்குகிறது என்று நான் நினைக்கிறேன். இதை நீங்கள் அங்கீகரிக்கத் துவங்கும் போது, சில உடல்ரீதியான எதிர்விளைவுகளையும் நீங்கள் கவனிக்கலாம். இவை சில நேரங்களில் தனிப்பட்ட பரிசோதனையாக செயல்படும். என் இதயம் வேகமாக துடிக்கிறது? என் வயிற்றுக்குள் மாற்றம் உணர்கிறேனா? நான் ஏதாவது உணர் ஆரம்பிக்கிறேனா? எண்ணங்கள் மிகவும் பதுங்கியிருக்கக்கூடியவை.

நாம் தெய்வபக்தியுடன் இருக்க முயற்சிக்கிறோமானால், அந்த உடல் அறிகுறிகளைப் பார்த்து சிந்திக்க வேண்டும், ஏன் என் வயிற்றுக்குள் இப்போது மாற்றம் உணர்கிறேன்? ஏன் என்



ஜாக்கிரதை: பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் அமைதியாக கெடுத்துவிடும்

**BEWARE:**  
Envy corrupts quietly

மார்பிலிருந்து வெளிவருவதுப் போல் என் இதயம் உணர்கிறது? ஏதேனும் சில காரணங்கள் இருக்க வேண்டும். "சரி, இந்த உணர்வு எனது இயல்பான போக்காகும். நான் அதைப் பின்பற்றப் போகிறேன்." என்று சொல்வதற்குப் பதிலாக முன்னேறிச் செல்ல, விழிப்புடன் இருக்க இது நமக்கு உதவும்.

நம் தலையில் உள்ள (சிந்தனைப்) பதிவுகளை மாற்ற வேண்டும். அவைகள் மிகவும் சுகமானதாக இருக்கக்கூடும். அவைகள் மிகவும் ஆறுதலளிக்காதபோது கூட, அவைகள் இன்னும் சுகமானதாக இருக்க முடியும். அவற்றைக் கவனித்து, "பொறு! இது பொருத்தமானதா? இது தெய்வபக்தியானதா?" என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.

கண்ணாடிக் கோட்பாடு, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையைக் கொல்லும் ரகசியம், திபீட், ஆலன். ஃபார்

முன்றாவதை நான் கண்ணாடிக் கோட்பாடு என்று அழைக்கிறேன். நம்முடைய இருதயங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை வெளிப்படுத்த தேவன் நம் சுயநலப் பொறாமையைப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் இதுதான். உதாரணமாக, இவற்றுள் ஒரு விஷயம் என்னவென்றால், அது நம் வாழ்விலுள்ள விக் கிரகங்களை வெளிப்படுத்துகிறது. எனவே, இது நான் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருக்கும் ஒன்று என்றால், நான் அதனால் முற்றும் உட்கொள்ளப்பட்டிருக்கிறேன், என் வாழ்நாள் முழுவதும் இந்த விஷயத்தையே பின்தொடர சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதாக இருந்தால், தேவனுடனான எனது உறவில் நான் இருப்பதை விட இந்த விஷயத்தைத் தொடர நான் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்பதை இது வெளிப்படுத்தலாம், அதாவது இந்த ஆசை என் வாழ்க்கையில் ஒரு விக் கிரகமாக மாறிவிட்டது என்று அர்த்தமாகிறது. இது நம் வாழ்விலுள்ள விக் கிரகங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம் இருதயத்தில் நடக்கும் சில பெருமைகளையும் இது வெளிப்படுத்தக்கூடும், ஏனென்றால் நம்மைப் பற்றி நன்றாக உணர வைக்கிறது என்பதற்காகவும், மேலும் இது உண்மையில் மற்றவர்களைச் சுற்றி நம்மை நன்றாக உணர வைக்கிறது என்பதற்காகவும் பல சமயங்களில் நாம் காண்பதையெல்லாம் வேண்டும் என்று விரும்புகிறோம், இது நாம் சமாளிக்க வேண்டிய பெருமை நம் வாழ்வில் இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.

இந்த அடுத்த வசனம், நம்மை சுய அழிவுக்கான இடத்திற்கு கொண்டு வரும்படியாக நம் தலையில் பதிவுகளை வைத்திருப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சவுல் ராஜா தனது சொந்த பெருமை மற்றும் பாதுகாப்பின்மைக்கு இரையாகி விட்டார், இதன் விளைவாக தாவீதுக்கு எதிராக கொந்தளிக்கும் சுயநலப் பொறாமை ஏற்பட்டது:

**1 சாமுயேல் 18:5-9: (NASB) தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்**

சவுல் ராஜா சொல்வதைக்கேட்டு தாவீதும் அப்படியேச் செய்தார். சவுலின் ராஜ்யத்தைப் பாதுகாக்கப் பயன்படலாம் என்பதால் சவுல் அவரை அற்புதமானவன் என்று நினைத்தார்.

தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள். அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

புருஷர்கள் போரிலிருந்து திரும்பி வருவதால் இங்கே கொண்டாட்டம் நடக்கிறது. ஆனால் பாடல் வரிகள் சவுல் ராஜாவின பெருமைமிக்க இருதயம் கேட்க விரும்பிய வரிகளாக இல்லை.

அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

இது அவரது தலையில், “தாவீது எனக்குப் பின்னால் வருகிறான். தாவீது எனக்குப் பின்னால் வருகிறான். தாவீது எனக்குப் பின்னால் வருகிறான். தாவீது அகற்றப்பட வேண்டும். தாவீது அகற்றப்பட வேண்டும். தாவீது நல்லவர் அல்ல. நான் தாவீதைக் கொல்ல வேண்டும். நான் தாவீதைக் கொல்ல வேண்டும்.” என்று பதிவிடச் செய்தது.

சவுல் தாவீதுக்கு எதிராக பைத்தியக்காரத்தனமாக இறங்கினான்,

அது அவனுடைய உயிரையே இழக்கச் செய்தது. பெக்கா, ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டிப்படைத்தலாக மாறியதால், ஒரு விதத்தில் நீங்களும் அந்த வகையான பைத்தியக்காரத்தனத்துக்குள் இறங்குவதை எதிர்த்துப் போராட வேண்டியிருந்ததல்லவா?!

ஆமாம். இது உங்கள் “விக்கிரகம்” என்று ஒலிப்பதிவு பேசியதை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது ஒரு விவேகமான சிந்தனை, ஏனென்றால் நாம் விக்கிரகங்களைப் பற்றி நினைக்கும் போது, “ஓ, என்னிடம் ஒரு பொன் கன்றுக்குட்டி இல்லை” என்று கூறுகிறோம், ஆனால் நம்மிடம் இருக்கும் விக்கிரகம் உண்மையில் நாம் கவனம் செலுத்தி வாஞ்சிக்கும் விஷயமாகும். சவுலைப் பொறுத்தவரை, அவரது சொந்த அழிவுக்கும் காரணமாகவும் இருந்த அவர் தனது தலையில் கட்டியெழுப்பின விஷயமும் இதுவே. சவுல் மிகவும் உகந்த ஓர் உதாரணம், ஆனால் நம்முடைய உள்ளார்ந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் நம் பயணிக்கும் வாழ்க்கையிலிருந்து ஒரு விக்கிரகத்தை உருவாக்கியிருந்தால், நம்மை வெல்ல பாவத்தை அனுமதித்துவிட்டோம் என்று பொருள், இதுதான் சவுலுக்கு நடந்தது. இதனால்தான் ‘நாம் யார்?’ என்பதை தீர்மானிக்க அந்த விக்கிரகங்களை விட்டுவிடக்கூடாது என்பது மிகவும் முக்கியமானது.

விக்கிரகங்கள் எப்போதும் தொட்டறியக் கூடிய விஷயங்கள் அல்ல. அவை நாம் செல்ல வேண்டிய இடத்திலிருந்து நம்மை முற்றிலும் தடம் புரளச் செய்யும் நம் தலையில் இருக்கும் மாபெரும் கட்டுமானமாகக்கூட இருக்கலாம்.

பின்னையாரை உன் சிந்தை சேவிக்கும் என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள் - என்னும் யோசனாவின் மேற்கோளை சற்று மாற்றியமைத்தால்:

யாக்கோபு 3:13-17: (NASB) உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கூடவன். உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் (**jealousy <2205>**) விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுவாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் (**jealousy <2205>**) விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல தூர்ச்செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ

முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

கசப்பான சுயநலப் பொறாமை மற்றும் சுயநல லட்சியம் நம்மை உடைக்கிறது, ஆனால் தேவனுடைய நன்மையோ நம்மை மீட்டெடுக்கிறது, என்பதை புரிந்து கொள்ள இந்த வசனங்கள் நமக்கு உதவுகின்றன.

நமது பதிவுகளை மாற்றுவது பற்றி பேசுகிறோம். அவற்றை நாம் எதனுடன் மாற்றிக்கொள்வது? யோசனை என்னவென்றால், நாம் ஒரே வாழ்க்கை நிகழ்வுகளையே சற்று மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்ப்போம்.

நாங்கள் சிறு வயதில், என் சகோதரர் டேவ் மற்றும் நானும் கூடைப்பந்து விளையாடுவதை விரும்புவோம். அவர் என்னைவிட இரண்டு வயது இளையவர், என்னுடனும் எனது நண்பர்களுடனும் கூடைப்பந்து விளையாடுவார். அவர் இளமையாக இருந்ததால், அவர் எப்போதும் வயதானவர்களுக்கு எதிராக விளையாடுவார், மேலும் நன்றாக விளையாடவும் - என்னை விடவும் சிறந்தும் விளங்கினார். எனக்கு அது பிடிக்கவில்லை, ஏனென்றால் நான் மூத்த சகோதரர், நான்தான் சிறந்தவராக இருக்க வேண்டும், ஆனால் அவர் தனது லீக்கில் விளையாடி, நான் என்னுடையதில் விளையாடியபோது, அவர் நிஜமாகவே நன்றாக விளையாடினார், நானோ விளையாட்டில் எட்டிப்பார்த்தவன் போல் விளையாடியிருந்தேன். அது ஒரு போர் போல் இருந்தது. ஒரு கட்டத்தில் இது என் சகோதரர் என மிகவும் குறிப்பாக நினைத்தேன். அவர் நல்ல விளையாட்டு வீரராக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்; உண்மையில், அவர் மாபெரும் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவருக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்தேன்.



சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதலை வேரோடு பிடுங்குவது

சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமையின் சவால் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உள்ளான மற்றும் நமது சொந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. நாம் தேவ ஆலையை அனுமதித்தால், அது நம் மனதைத்தாக்கி, மேலும் உயர்ந்த, தெய்வீக எண்ணங்களை அணுகச்செய்யும்.



நான் அவருக்கு குறிப்புகள் கொடுக்க அவரது விளையாட்டுகளின் இடைவெளியின் போது அவரைச் சந்திப்பேன். அவர்கள் சாம்பியன்ஷிப்பிற்கு வந்ததும், நானும் அதில் ஒரு பகுதியாக இருந்தேன். அவரது உயர்வில் நான் அவரை ஆதரிக்க வேண்டியிருந்தது. சுயநலப் பொறாமைப்படுவதற்குப் பதிலாக, நான் மிகவும் பெருமைமிக்க சகோதரனாக மாறினேன், ஏனென்றால் என் சகோதரர் அற்புதமான ஒன்றைச் சாதித்தார். இது எங்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. என்னே ஓர் அற்புதமான அனுபவம். ஆனால், “அவர் என்னை விட சிறந்தவர் என்ற உண்மையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்ற எண்ணத்திலிருந்து வெளியேற நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது.

சவுல் ராஜாவுக்கு இந்தக் கண்ணோட்டம் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள் அவர் என்னே ஒரு வித்தியாசமான வாழ்க்கையை நடத்தியிருப்பார்.

நமது சுயநலப் பொறாமை பிரச்சினையானது நமது தலைக்குள்ளேயே இருக்கிறது. வேறொருவர் என்ன நினைக்கிறார், அவர்கள் என்ன சாதிக்கிறார்கள், அவர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல. என் தலையில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம். இங்குதான் சவாலே உள்ளது. எதிரி எங்கு இருக்கிறாரோ அங்கு நாம் சண்டையிட்டால்தான், அவனைத் தோற்கடிப்பதற்கான நல்ல வாய்ப்பு நமக்கு கிட்டும்.

எனவே, என் மோசமான எதிராளி நானே தான்! நமக்கு அநேக வேலை இருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது.

பழக்கவழக்க சிந்தனை மற்றும் உணர்ச்சிகளை மறுசீரமைப்பதன் மூலம் பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையை நாம் கையாள்கிறோம். நாம் வேறு என்ன செய்யலாம்?

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை ஆகியன உண்மையான பிரச்சினைகள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. நாம் இயல்பாக எப்படிச் சிந்திக்கிறோம், உணர்கிறோம் என்பதைச் சவாலிட வேண்டியது மட்டுமல்லாமல், நம்முடைய பல அனுபவங்களின் உண்மையான முடிவுகளையும் விளைவுகளையும் ஆழமாக ஆராய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை ஆகியவற்றைக் கடக்க ஒரு முழுமையான தாக்குதல் தேவை! அது

இயற்கையானதாக இருப்பதால் அது தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அர்த்தமாகாது.

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் என்பது உங்கள் சொந்த ஆசீர்வாதங்களுக்கு பதிலாக மற்றவரின் ஆசீர்வாதங்களை எண்ணும் கலையாகும். - ஹரோல்ட் கா. பின்



"உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்" என்பது அற்புதமானது, ஆனால் அது அடிக்கடி அதன் சக்தியை இழக்கக்கூடும் மற்றும் சாதாரணமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது ஒரு விசாலப் பார்வையை பார்க்க உதவுகிறது. இந்த நேரத்தில் வேறு எதற்குமே நன்றி சொல்ல முடியாவிட்டால், நமக்கு ஜீவன் இருப்பதற்காகவே நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் நமக்குத் தகுதியற்ற பல விஷயங்கள் நம்மிடத்தில் உள்ளன, அவற்றில் ஒன்று நமது ஜீவன். அவருடைய குமாரனால் தான் தேவனை அறிந்துகொள்வதற்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதற்கும் நமக்கு சிலாக்கியம் கிடைக்கிறது. பின்வாங்கு. நிச்சயமாக, இந்த ஒரு விஷயம் எனக்கு கிடைக்கவில்லைதான், ஆயினும் தேவன் இப்போது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் என்னை கவனித்துக்கொண்ட அனைத்து வழிகளும் யாவை? என்னும் கேள்வியானது சவாலான காலங்களில் கூட தேவன் நம்மை ஆசீர்வதித்தார் என்ற பார்வையை நமக்கு அளிக்கிறது. நான் இப்போது விரும்பும் இந்த விஷயத்தை நான் பெறவில்லை என்றாலும் அவர் நிச்சயமாக என்னை ஆசீர்வதிப்பார்.

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுவது, தீவிரமாக எடுத்துக் கொண்டால், வியத்தகு விசுவாசத்தின் ஒரு படியாக அது இருக்கும். நான் என்னிடம் ஒரு குறைபாட்டை உணரலாம், ஆனால் என் ஆசீர்வாதங்களை எண்ணுவதன் மூலம், தேவனுடைய கிருபையால், அந்த பற்றாக்குறையின் மீது ஒரு பெரிய பாலத்தை நான் கட்டுகிறேன்.

நம் முடைய சொந்த விருப்பங்களால் அந்த ஆசீர்வாதங்களிலிருந்து திசைதிருப்பப்பட வேண்டாம். தேவனுடைய சித்தத்தில் கவனம் செலுத்துங்கள், நம்முடையதில் அல்ல.

எது நம்மை திசை திருப்புகிறது? உங்களிடம் இல்லாத விஷயத்தால் திசைதிருப்பப்பட வேண்டாம். மாறாக, உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களின்பால் ஈர்க்கப்படுங்கள்.

செய்நன்றி மறத்தலுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள், பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையைக் கொல்லும் ரகசியம், திபீட், ஆலன் .பார்

நான்காவது, செய்நன்றி மறத்தலிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டு எண்ணாகம புஸ்தகத்தில், இஸ்ரவேல் தேசம் 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் சுற்றித் திரிந்ததாக வேதாகமம் கூறுகிறது, அது நடந்ததற்கான ஒரு காரணம், அவர்கள் வைத்திருந்ததைப் பற்றி அவர்கள் தொடர்ந்து முறையிட்டுக் கொண்டே இருந்ததால் தேவன் அதிருப்தி அடைந்தது தான். தேவன் செய்ததைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் - தேவன் அவர்களுக்கு ஒரு கண்மலையிலிருந்து தண்ணீர் வழங்கினார், அவர் அவர்களுக்கு வானத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தார், அற்புதங்களைச் செய்தார், செங்கடலின் ஊடாக வெட்டாந்தரையில் அவர்களை வழிநடத்தினார், ஆனால் தேவன் செய்த எல்லாவற்றையும் தாண்டி இல்லாததைப் பற்றி அவர்கள் இன்னும் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள், அவர்கள் அதைப் பற்றி தொடர்ந்து முறையிட்டுக் கொண்டே இருந்தனர். இதன் விளைவாக, அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பருவத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்ல தேவன் அவர்களை அனுமதிக்கவில்லை. எனவே, நாம் நன்றியற்றவர்களாகவும், விஷயங்களைப் பற்றி முறையிட்டுக் கொண்டிருக்கும்போதும் நமக்கும்கூட இவ்வாறு நேரிடலாம். உண்மையில், இது எதிர்காலத்தில் தேவன் நமக்காக வைத்துள்ளதை நோக்கி முன்னேற நம்மைத் தடுக்கிறது.

இஸ்ரவேல் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி மற்றும் படிப்பினையுமானவர்கள். அவர்கள் பெற்றிருந்த அனைத்தையும் பாருங்கள் ஆனால் அது அவர்களுக்கு பற்றாமல் போனது. அவர்கள் தேவனைப் பின்தொடர்ந்து அந்த ஆசீர்வாதங்களை

ஏற்றுக்கொண்டிருந்தால், அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தைக் காண முடிந்திருந்திருக்கும் அப்பொழுது அவர்கள் எவ்வளவு பாக்கியவான்களாக இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அதை எப்போதுமே நம்மால் காண முடியாது, அங்குதான்

தேவன் நமக்கு ஏதாவது ஒன்று வைத்திருப்பார் என்று அவரை விசுவாசிக்க வேண்டும். நாம் எதிர்பார்த்த அதே ஆசீர்வாதமாக இது இருக்காது, ஆனால் உறுதியாக நாம் தேவனிடம் கண்ட எல்லா விஷயங்களுக்காகவும், அவர் நம்மை ஆசீர்வதித்த எல்லா வழிகளுக்காகவும், நம் வாழ்வில் இதுவரை இன்னும் நாம் காணாத விஷயங்களுக்காகவும் அவரை விசுவாசிக்கலாம்.



"உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள்" என்பது ஒரு சர்வ சாதாரண சொற்றொடரை விட மிகப் பெரியது.

நான் கண்டதெல்லாம் நான் காணாத அனைத்திற்கும், சிருஷ்டிகரை நம்ப கற்றுக்கொடுக்கிறது

கடினமான சூழ்நிலைகளிலும்கூட ஆசீர்வாதங்களை மாத்திரமே கண்ணோக்கிய பல வலுவான எடுத்துக்காட்டுகளில் அப்போஸ்தலர் பவுலும் ஒருவர்.

இங்கே அவர் சிறையில் இருந்து பிலிப்பியர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்:

பிலிப்பியர் 1:13-18: (NASB) அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.

பவுல் கொடிய சூழ்நிலையில் இருந்தாலும், அக்கடிதம் நன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார், ஏனென்றால் அதுமற்றவர்களுக்கு தைரியம் கிடைக்க ஊக்கமளித்தது.

சிலர் பொறாமையினாலும் (envy <5355>) விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என்

கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.

ஆனால் பிரசங்கம் சரியான காரணங்களுக்காக செய்யப்பட வேண்டும். சிலர் பிறர்நலங்கண்டு பொறாமைப்பட்டு பிரசங்கிக்கிறார்கள் என்று இங்கே எச்சரிக்கிறார்.

சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.


அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன் - இரண்டு முறை அவர் சந்தோஷப்படுகிறேன் என்று கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "கிறிஸ்து என் செலவில் அறிவிக்கப்படுகிறார், ஆனால் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறவரை, எனக்கு நல்லது தான்." அவர்கள் பொறாமையால் பிரசங்கித்தார்கள், அப்போஸ்தலன் பவுல் அவர்களைக் கண்டு பொறாமைப்படவில்லை - குறைந்தபட்சம் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறாரே அதுபோதும் என்றிருந்தார். ஒரு ஆசீர்வாதம் இருப்பதாகத் தெரியவில்லை என்று எங்கு தெரிகிறதோ, அங்கு உங்கள் ஆசீர்வாதங்களை எவ்வாறு எண்ணுவது என்பதற்கு இது ஒரு வல்லமையான எடுத்துக்காட்டாகும்.

பவுல் மீது பொறாமை கொண்ட ஒருவர் அவருக்குத் தீங்கு செய்ய முயன்றபோது கூட, அவர் ஆசீர்வாதத்தையேக் கண்டார். அவர் அவர்களின் சுதந்திரத்தைக்கண்டு பொறாமைப்படவில்லை. அவர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும்போது தனது சாட்சி வாய்ப்புகளின் மகிமையில் திளைத்தார்.

பெக்காவின் அனுபவத்தில், அவர் எதிர்மறையான வடிவங்களிலிருந்து வெளியேற முயற்சிக்கும் "சங்கிலிகளில்" பிணைக்கப்பட்டிருந்தார். சகோதரியுடைய ஆசீர்வாதங்களை எண்ணுவது மீண்டும் மேலேறுவதற்கான அவசியமான படிகளில் ஒன்றாகும்.

பவுல் ஒரு அற்புதமான உதாரணம். சிறையில் இருந்துக்கொண்டே, "இதுவும் கிறிஸ்துவுக்கானது. நான் இங்கிருந்தே பிரசங்கிப்பேன்." என்று கற்பனை செய்வது கடினமான ஒன்று. நீங்கள்

நடப்பட்ட இடத்தில் பூப்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும். “நான் இருக்கும் இடத்தில் எனக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன? எவ்வாறு நான் இப்போது இருக்கும் இடத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்க முடியும்?”



கயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதலை வேரோடு பிடுங்குவது

ஏன் தேவன் தங்களுடன் செயல்பட்டு, தங்கள் சோதனைகள் மூலம் தங்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை நாடுகிறார், எனவே நீங்கள் “ஒப்புரவாக்குதலின் ஊழியக்காரர்” ஆகலாம்

நமது சோதனையின் "ஏன்" என்பது நமது நன்மைக்காகத்தான். இந்த ஒப்புரவாக்குதலின் ஊழியத்திற்காக (2 கொரிந்தியர் 5: 11-21) நாம் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் வேறொருவரைப் பற்றி நாம் பொறாமைப்படப் போகிறோம் என்றால், நாம் இந்த விஷயத்தை முற்றிலும் தவறவிட்டுவிட்டோம் என்று தான் அர்த்தம். தேவனுடைய கண்களால் விஷயங்களை மறுமதிப்பீடு செய்வதற்கும் கண்ணோக்குவதற்கும் இது மறுபடியும் வரச் செய்கிறது.



நன்மையான பொறாமை பற்றி என்ன? அப்படி ஏதேனும் இருக்கிறதா? ஆம், அது தேவனிடமிருந்தே துவங்குகிறது!

இந்தப் பழைய ஏற்பாட்டுச் சொல் தேவனுடைய பொறாமையை விவரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது:

*Jealous: Strongs #7067 qanna' க்கானாஹ்; jealous*

யாத்திராகமம் 34:14: (KJV) கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் (**Jealous <7067>**) என்பது, அவர் எரிச்சலுள்ள (**jealous <7067>**) தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்....

உபாகமம் 4:24: (KJV) உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள (**jealous <7067>**) தேவன்.

தேவன் தம் ஜனங்களுக்காக உச்சபட்ச வாய்மையைக் கொண்டிருக்கின்றார். அவர்கள் அவரிடமிருந்து விலகிவிட்டால் அவர் வெறுமனே உட்கார மாட்டார், ஏனென்றால் அவர்கள் அவரிடம் விசுவாசம் காட்டுவது அவர்களின் உயர்ந்த நலனுக்காக தான் உள்ளது.

நம்மைப் பற்றி என்ன? நமக்கும் நன்மையான பொறாமை இருக்கிறதா? இயேசு தம்முடைய பிதாவின் வீட்டைக்குறித்து "வைராக்கியங்" கொண்டிருந்தார்:

யோவான் 2:16-17: (NASB) புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் (**zeal <2205>**) என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். (சங்கீதம் 69:9 இல் இருந்து)

வைராக்கியத்திற்கான சொல்லானது சுயநலப் பொறாமைக்கான வார்த்தைகளில் ஒன்றாகும், ஆனால் நேர்மறையான வழியில். தேவனுடைய ஆலயத்திற்காக இயேசு தன்னலமான பொறாமைப்பட்டார், ஏனெனில் அது பரிசுத்தமானது, அப்படியே இருக்க வேண்டியது. அது கெட்டுப்போய்க் கொண்டிருந்தது.

பவுல் தனது சகோதரர்களுக்காக சுயநலப் பொறாமைப்பட்டார்:

2 கொரிந்தியர் 11:2: (NASB) நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான (**jealous <2206>**) வைராக்கியங் (**jealousy <2205>**) கொண்டிருக்கிறேன்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "நான் உங்களிடம் தேவவைராக்கியம் கொண்டுள்ளேன், ஏனென்றால் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், தேவன் மற்றும் கிறிஸ்துவுக்கு முன்பாக நீங்கள் மிகவும் கற்புள்ளவர்களாக இருக்க விரும்புகிறேன்."

நாம் நீதிக்காக, தேவனுக்காக மற்றும் கிறிஸ்துவுக்காக சுயநலப்

பொறாமைப்பட விரும்புகிறோம். இவை நம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும், மாறாக மற்றவர்களிடம் பகைமை உணர்வுகளைக் காண்பிப்பதல்ல.

உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுவதிலிருந்து நன்மையான பொறாமை வளர்கிறது. தேவன் உங்களுக்குக் கொடுத்த நல்ல விஷயங்களை நீங்கள் எண்ணும்போது, அந்த விஷயங்களைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள். மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களை நீங்கள் கண்டு மற்றும் கிட்டிச் சேர்ந்து அவர்களின் ஆசீர்வாதங்களையும் கூட பாதுகாக்கலாம். நன்மையான மற்றும் தீமையான பொறாமையை நாம் புரிந்து கொள்ள முடிந்தால் அது ஒரு சக்திவாய்ந்த பாடமாகும்.



தேவபக்திக்கும் நீதிக்கும்,  
தேவனுக்கடுத்த பூரண  
மெய்ப்பற்றுள்ள  
அனைத்திற்கும்  
வைராக்கியங்கொள்ளுங்கள்.

ஒருவருக்கு அல்லது யாரோ ஒருவருக்கு எதிராக அல்லாமல், ஏதாவது ஒரு காரியத்திற்காக பொறாமைப்படுங்கள். நம்முடைய ஆசீர்வாதங்களை எண்ணி, நம்முடைய வல்லமையை தேவவைராக்கியத்தில் ஊற்றினால், நாம் சில தீவிர முன்னேற்றங்களை அடைய முடியும்.

வெளிப்படையாக, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமைக்கு எதிரான போரில் பல படிிகள் உள்ளன. நாம் எதைத் தவறவிட்டோம்?

நாம் “யார்” என்பதையும், நமது வாழ்க்கை தேவனுடைய கைகளில் உள்ளதால் “எப்போது” என்பதையும், பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை ஆகியவற்றின் சவால் எங்குள்ளது என்பதையும், தேவன் ஏன் நம் மீது கவனம் செலுத்துகிறார் என்பதையும் அறிவதின் முக்கியத்துவத்தை நாம் கற்றுக்கொண்டோம். வெற்றிக்கான நமது பாதை என்ன, அது எப்படி என்பதை இப்போது ஆராய்வோம்.



எதையும் நம்பாதவர்கள், ஏதோவொன்றை நம்புவோர் மீது மிகவும் பொறாமைப்படுகிறார்கள், கோபப்படுகிறார்கள்.- டென்னிஸ் பிராகர்

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையிலிருந்து விடுபட நாம் செய்யக்கூடிய கடினமான மற்றும் மிகவும் பயனுள்ள விஷயங்கள் யாவை?

தாழ்மைக்கான சோதனை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை, பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையைக் கொல்லும் ரகசியம், திபீட், ஆலன் .பார்

இறுதியாக, ஐந்தாவதை நான் தாழ்மைக்கான சோதனை என்று அழைக்கிறேன். எனவே, தேவன் உங்களுக்கு வேண்டாதது என்று நினைக்கும் சில விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம், ஆனால் உங்கள் வாழ்க்கையில் மற்றும் அதன் மூலம் தேவன் உண்மையிலேயே செய்ய விரும்பும் வேறு சில விஷயங்களும் இருக்கலாம். மனத்தாழ்மையின் சோதனை கடினமானது, ஏனென்றால் நீங்கள் ஒருவர்மீது அவர்நலங்கண்டு பொறாமைப்பட்டு மற்றும் சுயநலப் பொறாமைப்பட்டு அவருடன் நீங்கள் உறவில் இருந்தால், அவர்களுடன் உரையாடுவதற்கான மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளவும், அவர்நலங்கண்டு மற்றும் சுயநலப் பொறாமைப்பட்டுங்கள் என்று உண்மையில் அவர்களிடம் ஒப்புக்கொள்ளவும் உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். நீங்கள் கண்டுபிடிப்பது என்னவென்றால், முதலில் நீங்கள் நினைக்கலாம், மனிதனே, இது உறவை மோசமானதாக மாற்றப் போகிறது, ஆனால் அது உண்மையில் மாற்று விளைவையேக் கொண்டிருக்கும். நீங்கள் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது, அது உண்மையில் அந்த நபருடன் உங்களை நெருங்கி வரச் செய்யும். மேலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், தாழ்மையுடன் இருந்தால் அவர்கள் ஏன் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறார்கள் ஏன் தாங்கள் இல்லை என்பதை உங்களுக்குக் காண்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இது செயல்படும்.

தாழ்மையான நேர்மையின் அடிப்படையில் கட்டப்பட்ட அடுத்த மற்றும் மிகவும் கடினமான தீர்வுகள் வரும்.



## தீர்வு #5 சுயநலப் பொறாமை

நம்மைப் பொறாமையடையச்  
செய்வதை கண்டுக்கொள்ளாமல்  
இருந்துவிடாதீர்கள்.

இது முரண்பாடாகத் தெரியும். நம்மை பொறாமைப்பட வைக்கும் விஷயங்களிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஆமாம். இது நீங்கள் பள்ளியில் ஒருவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்கள் அம்மா, "உன்னால் யாருடனும் பழக முடியாது, எனவே எவரைச் சுற்றியும் இருக்க வேண்டாம்" என்று கூறுவதைப் போன்றது. ஆனால் இது உண்மை அல்ல; இது ஒரு குமிழியில் வாழ்வது போன்றது. எனது சூழ்நிலையில், "நான் குழந்தைகளைக் கொண்ட எந்த நபரைச் சுற்றியும் இருக்கப் போவதில்லை" என்று சொல்ல முடியாது. இது உண்மையும் அல்ல. அந்த வகையில் நம்மை தனிமைப்படுத்தி பாதுகாப்பதும் எதிர் விளைவை உண்டாக்கும். அவற்றை சிறப்பாகச் சமாளிக்க நாம் இந்த விஷயங்களின் ஊடாக வளர வேண்டும். அது என்னைப் பற்றியது அல்ல என்பதை உணர நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் சந்தோஷங்களும் அனுபவங்களும் உள்ளன, நமது சொந்த அனுபவத்துடன் அவைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த விஷயங்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் உள்ளது.

இந்த அனுபவத்தை அனுபவிக்கும் போது, ஜனங்கள் எவ்வாறு உள்ளார்கள் என்று விசாரிக்க நான் என் வழியிலிருந்து வெளியேறி சென்றேன். நான் அநேக வளைகாப்பு விழாக்களுக்குச் சென்றேன், முதலாவது எனது இரு சக ஊழியர்களின் வளைகாப்புக்குச் சென்றேன். கடையின் நடுவில் நின்று குழந்தை ஆடைகளைப் பார்த்து கிட்டத்தட்ட அழுதது எனக்கு நினைவிருக்கிறது. அங்கே நின்று இந்தத் தருணத்தில் இது எனக்கு இல்லை என்று புரிந்துகொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. நான் சில ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக்கொண்டு, பிரார்த்தனை செய்தேன், அந்தத் தருணத்தின் ஊடாக வெளிவந்தேன். இறுதியில், எதுவும் இல்லை. நான் உடைந்துபோய்விடவில்லை.

உலகமும் முடிவுக்கு வரவில்லை. என் வாழ்நாள் முழுவதும் மக்கள் என்னைச் சுற்றியும் முட்டை ஓடுகளாக இருக்கப்போகிறார்கள் என்று நினைப்பதை விட, இந்த விஷயங்களை எவ்வாறு கையாள்வது மற்றும் சமாளிப்பது என்பதைக் கண்டுபிடிப்பது எனக்கு உகந்ததாக இருந்தது.

அந்த விஷயங்களை எதிர்கொள்ள நிறைய தைரியம் தேவை. மறைக்க விரும்புவது மிகவும் எளிதானதாக இருக்கும். பெக்கா, இது உங்களைச் சுற்றி எப்போதும் நடந்து கொண்டிருப்பதால், நிச்சயமாக கடந்துவந்த பாதையில் நிறைய தோல்விகளைச் சந்தித்து இருப்பீர்கள்.

முற்றிலுமாக. இதில் ஒரு பெரிய பகுதி படிப்படியாக விஷயங்களைச் செய்வது. நீங்கள் எல்லோரிடமும் சென்று, “நான் உங்கள் குழந்தையை சற்றுநேரம் பேணிப்பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்ல வேண்டாம். நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்தால், அது உங்களை மூழ்கடிக்கச் செய்யும். நீங்கள் தோல்வியடைவீர்கள், ஆனாலும் விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, படிப்படியாக விஷயங்களைச் செய்யுங்கள். “சரி, இதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இப்படித்தான்.” என்று சொல்ல உங்களுக்கு நீங்களே இடங்கொடுக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே வெளியே வர இடங்கொடுக்க வேண்டாம்.


தாழ்மை பயமுறுத்துகிறது, ஏனென்றால் அது நம்மை வெளிப்படுத்தவும் காயப்படவும் செய்யும்:

**பிலிப்பியர் 4:11–13: (NASB)** என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு - பொருள், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய பராமரிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியும். நான் ஐசுவரியவானாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, என்னால் குழந்தைகளைப்

பெற்றுக்கொள்ள முடியுமோ, முடியாது போனாலோ, கிறிஸ்து என்னை பலப்படுத்துவதால் தேவன் எனக்கு முன்னால் வைப்பதை என்னால் செய்ய முடியும்.

இது தீர்வு #5 உடன் பொருந்தி வருகிறது. நம்மைப் பொறாமையடைபுச் செய்வதை கண்டுக்கொள்ளாமல் இருக்குமளவிற்கு தைரியமாக இருங்கள். நாம் கீழே விழுந்தாலும், நாம் மீண்டும் எழுவேோம்.



சுயநலப் பொறாமை மற்றும் பிறர்நலங்கண்டு பொறாமை அடைதலை வேரோடு பிடுங்குவது

உங்கள் வாழ்க்கையில் இரு பொறாமைகளையும் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த அறிவை உங்கள் பலத்தினால் அல்லாமல் கிறிஸ்துவின் பலத்தோடு பயன்படுத்துங்கள்.

என்னுடையது அல்ல, கிறிஸ்துவின் பலமே பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையை ஜெயங்கொள்கிறது. அதை எதிர்கொள்வோம், என் பலமும் உறுதியும் என்னை பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமைக்கும் கொண்டு வந்தன. என்னை வெளியே தூக்க எனக்கு என்னை விட பெரிதான ஒன்று தேவைப்பட்டது.



தீர்வு #6  
சுயநலப் பொறாமை

உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். மன்னிப்பிற்காக ஜெபம் செய்யுங்கள்.

உங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வதற்கும் மன்னிப்புக்காக ஜெபிப்பதும் தொடர்பாக பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையிடமிருந்து மனந்திரும்புதல் என்பது எப்படி இருக்கும்?

இந்த தலைப்பில் மேலும் அறிய, எபிசோட் # 1082 "நான் எப்படி மனந்திரும்பின வாழ்க்கையை வாழ்வது?" என்பதற்கான எங்கள் ஆவணக் காப்பகங்களைத் தேடுங்கள். "நான் வாழ வேண்டிய வாழ்க்கையை நான் வாழ்கிறேனா? நான் செய்கிறேன் என்று நான் சொல்வதைச் செய்கிறேனா?" என்று கேட்டுக்கொண்டு உங்கள் மனதை தினசரி சரிபார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள்? நீங்கள் அந்த பாவத்தில் வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால், மன்னிப்பு கேளுங்கள், நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுங்கள். மனந்திரும்புதலுடன் வாழுங்கள். மாற முயற்சிக்கும்படி வாழுங்கள்.

அனுபவத்தின் ஊடாக செல்லும்போது நம்முடைய ஜெபங்கள் மாறுகின்றன, முன்னேற்றமடைகின்றன. இந்தத் தீர்வை இறுதியில் வைப்பதன் மூலம், மீதமுள்ளவை ஜெபம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. மற்ற தீர்வுகளின் மூலம் நாம் செயல்படும்போது, மன்னிப்பு மற்றும் வலிமைக்கான நமது ஜெபங்கள் அதிக கவனம் பெறக்கூடியவைகளாக மாறுகின்றன என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்.

பெக்காவின் அறிவொளி பிரகாசித்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்றை மீண்டும் திரும்பி சென்று பார்த்தால், இங்கே அப்போஸ்தலர் பவுல் தேவனுக்கு முன்பாக மாத்திரமல்லாமல் அவருடைய சகோதரர்களுக்கு முன்பாகவும் தனது பாவத்தை ஒப்புக்கொள்கிறார். இது தாழ்மை மற்றும் வளர்ச்சிக்கான மகத்தான படியாகும்.



ரோமர் 7:14,18–19,22–25: (NASB) மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். அ தெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லை யென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

இது பெக்காவின் கதையை நினைவூட்டுகிறது. அவர் ஏதோ தவறாக இருப்பதாகக் கண்டார், அதை சரிசெய்ய விரும்பினார், ஆனால்

அது எப்படி என்று உடனடியாகத் தெரியவில்லை.

பவுல் என்னைப் போலவே இருப்பதாக நான் உணர்ந்த தருணம் அது. நான் அந்த வசனத்தை மிகவும் நேசிக்கிறேன், ஏனென்றால் அது மிகவும் உண்மையானது. தினசரி அடிப்படையில் நம்மில் வாழும் இந்த பாவத்தால் நாம் அனைவரும் இதை உணர்கிறோம்.

வேதத்தை வாஞ்சித்து திறந்துபடிக்குஞ்சமயம் வேண்டிய பதில்கள் சரியாக நமக்குத் தேவைப்படும்போது அவிழ்க்கப்படுவதைக் காணும்போது வல்லமை வாய்ந்ததாக இருக்கும். ஆனால் நாம் அவைகளைத் தேடாவிட்டால் இது நடக்காது. நாம் அவைகளுக்கு நம் மனதைத்திறந்தாலொழிய அவைகள் வெளியே குதித்து நம் தோளினை தட்டப்போவதில்லை.

**உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசார்த்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?**

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “தேவனுடைய சித்தத்தின் நன்மையை என் வாழ்க்கையில் நான் காண்கிறேன், ஆனால் நான் நினைத்த அனைத்தையும் என்னால் இன்னும் செய்ய முடியவில்லை.” நாம் முரண்பாட்டைக் காண்கிறோம். பெக்கா, இந்த போராட்டம் எவ்வளவு காலம் இருந்தது?

பொறாமை கொண்ட எனது அனுபவம் சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. ஆனால் அதை ஒப்புக் கொண்டபின், அது ஒரு ஆறு மாதங்கள் உண்மையாகப் பிரயாசப்படவும் சிந்திக்கவும் ஜெபிக்கவும் வேண்டியிருந்தது. இது நம் சிந்தனையில் எவ்வளவு காலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் அதை வெளியேற்றுவதற்கு நாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பதைப் பொறுத்தது.

இது விரைவாக திருத்தக்கூடியது அல்ல. பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை நம்மை சொட்டு, சொட்டு, சொட்டாக வடிகட்டுகின்றன. இது நாம் உணரக்கூட முடியாதளவிற்கு

மெதுவாக நடக்கிறது. நாம் அதை ஒப்புக் கொள்ள வேண்டும், அதின் ஊடாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

படி ஒன்று: நான் பாவம் இருப்பதாகக் காண்கிறேன். நான் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆனால் இப்போது என்ன? நான் அதைப் பற்றி ஏதாவது செய்தாக வேண்டும். இந்தப் பாவம் என் வாழ்க்கையை ஒட்டிச் செல்ல அனுமதிக்க முடியாது. இவ்வாறு என் வாழ்க்கை இருக்க வேண்டியதில்லை. இதை என் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க நான் ஒரு வழியை, ஒரு செயல்முறையை கண்டுபிடித்தாக வேண்டும்.

ஏதோ தவறு இருக்கிறது, ஏதோவொன்றை மாற்ற வேண்டியிருக்கிறது என்று சொல்வதற்கு மனத்தாழ்மை தேவை. முன்னோக்கி நகர்வதற்கும், மாற்றத்தை ஏற்படுத்த நாம் செய்யக்கூடிய காரியங்களை அடையாளம் காண்பதற்கும் மனத்தாழ்மை தேவை, பின்னர் அந்த விஷயங்களை உண்மையில் செய்ய இன்னும் அதிக தாழ்மை மற்றும் தைரியம் தேவைப்படுகிறது.

எனக்கு உதவிய ஒரு விஷயம், உங்களுடன் பேசியது, ரிக். இந்த பாவத்தை உங்களிடம் ஒப்புக்கொள்வதும், நீங்கள் ஒருவித பொறுப்புணர்வைக் கொண்டிருப்பதும், என்னை மேம்படுத்துவதற்காக இந்தப் பாதையில் நான் நகர்கிறேன் என்பதை உறுதிப்படுத்த யாராவது என்னைப் பொறுப்பேற்கிறார்கள் என்பதாக நான் உணர்ந்தேன். நீங்கள் என்னைச் (அக்கறையினிமித்தம்) சரிபார்த்துக் கொண்டிருந்ததால், தொடர்ந்து முன்னேற முடியும் என்பதில் எனக்கு உதவியது.

கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவித்தல் மிக முக்கியமான விஷயமாகும். ஆனால் நம் வாழ்வில் உள்ள சிரமங்களைப் பற்றி நாம் தீவிரமாகப் புரிந்துகொள்ளும்போது, சிந்தையில் நம்முடைய சிறந்த நலனை விரும்பும், நாம் நம்பக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிப்பது, ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்



சுயநலப் பொறாமை மற்றும்  
பிறர்நலங்கண்டு பொறாமை  
அடைதலை வேரோடு பிடுங்குவது

கிறிஸ்துவின் மன்னிக்கப்பட்ட  
பின்பற்றுவராக மீண்டும் எழுந்து நிற்பது  
எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்,  
எனவே நீங்கள் அநுதினமும் பலியின்  
பாதையில் தைரியத்துடனும் உறுதியுடனும்  
நடக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை, பொறாமையை ஜெயங்கொள்வது என்பது ஒரு செயல்முறையாகும். அது எளிதில் வராது. இது நம் பங்கில் நிஜமான வேலையை செய்யவேண்டியிருக்கும், ஆனால் அது சாத்தியமாகும். பொறாமையின் ஒரு பெரிய பகுதி கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பு அதைப் பிடிப்பதாகும், அது ஒரு தோட்டத்தில் உள்ள களைகளைப் போன்றதாகும். களைகள் முளைக்கும்போதே அவற்றை உடனே பிடுங்கிவிட வேண்டும், ஏனென்றால் நீங்கள் அவற்றை நீண்ட நேரம் கண்டுக்கொள்ளாவிட்டால், தாங்கள் வளர முயற்சிக்கும் எந்தவொரு பயிரின்மீதும் அவை அதிகமாக வளர ஆரம்பிக்கும்.

ஆரம்பத்திலிருந்தே பொறாமையின் களைகளின் மேல் தங்குவதற்கு நம்மிடமிருந்து நேர்மைதான் தேவைப்படுகிறது. சாத்தான் உங்களைத் தடுக்கி விழச் செய்வதற்கு வழிகளைத் தேடுகிறான், ஆனால் அவ்வாறு செய்ய அவனை அனுமதிக்காதீர்கள். உங்கள் பாவத்தை ஒப்புக் கொள்ளுங்கள். மனந்திரும்புங்கள். ஜெபியுங்கள். தேவனிடமிருந்து பெற்ற வல்லமையுடன் கடின உழைப்பைச் செய்யுங்கள், அதனை உங்கள் வாழ்க்கையில் பொறாமையை சமாளிக்க நீங்கள் பயன்படுத்தலாம். நான் கிரியைச் செய்வதில் மாபெரும் நம்பிக்கையைக் கொண்டவன், எனவே எல்லாவற்றையும் நீங்கள் விரும்பும் இடத்திற்கு வரும் வரை நீங்கள் வேலையைச் செய்துகொண்டே இருங்கள். சிறப்பாக இருக்க ஆசை இருந்தால், விஷயங்கள் உண்மையில் மாறும் வரையிலான வெறும் காலப்பகுதிதான் இது.

பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமை ஆகியன நமக்குள்ளான ஒரு பகுதியாகும். கிறிஸ்துவைப் போல இருப்பது என்பது அவைகளைத் தாக்கி அவைகளை ஜெயங்கொள்வதேயாகும், ஏனென்றால் இந்த வகையான விஷயங்களின் மூலமாகத்தான் சாத்தான்



நம் இருதயங்களில் நுழைகிறான். (தேவனுடைய கிருபையால்) நம்மால் நிச்சயமாக ஜெயங்கொள்ள முடியும்!

ஆகையால், நான் ஒரு பொறாமைகொள்ளும் கிறிஸ்தவனா?

ஜொனத்தன் மற்றும் ரிக் (மற்றும் பெக்கா!) மற்றும் கிறிஸ்தவ கேள்விகளுக்காக...

இதைப்பற்றி சிந்தியுங்கள் !

கூடுதல் கருத்துகள்!

பொறாமை கொண்டவர்கள் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறார்கள், ஆனால் தங்களுக்கே ஒரு வேதனையாக இருக்கிறார்கள். - **வில்லியம் பென்**

பொறாமை என்பது ஒரே நேரத்தில் அன்பும் வெறுப்பும் சேர்ந்து இருப்பதாகும். - **டிரேக்**

பொல்லாதவர்கள் பொறாமை மற்றும் வெறுப்பு உடையவர்களாக இருப்பார்கள்; அது போற்றுவதற்கான அவர்களது வழியாம். - **விக்டர் ஹ்யூகோ**

நாம் தொடாத பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமையின் ஒரு அம்சம் இச்சித்தல் ஆகும். வேதத்தில், இச்சிப்பது என்பது எதையாவது அடைய வேண்டிய வலுவான ஆசையாகும். சில நேரங்களில் இது ஒரு நல்ல விஷயம், சில நேரங்களில் இது ஒரு மோசமான விஷயம் (நிகழ்வு #888 - "மற்றவர்கள் பெற்றிருப்பதை அடைய விரும்புவது உண்மையில் அவ்வளவு மோசமானதா?" என்பதைப் பார்க்கவும்). எந்தவொரு எதிர்மறையான வடிவமான இச்சையும் பிறர்நலங்கண்டு பொறாமைப்படுதல் மற்றும் சுயநலப் பொறாமைக்கு உடனடியாக தொடர்புபட்டிருக்கும்.

நமக்குச் சொந்தமல்லாத விஷயங்களை நாம் ஆசைப்படுதல் கூடாது!!

உதாரணங்கள்:

**சாத்தான், மெய்யான பேராசைக்காரன்/இச்சைரோகி:**

ஏசாயா 14:12-14: (NKJV) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே

வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

இச்சையின் செயல்பாட்டின் மூலம் இயங்குகிற மீண்டும் மீண்டும் நடக்கிற ஒரு மாதிரியுரு உள்ளது:

- கவனிப்பு நிலை: கவர்ச்சிகரமான ஒன்றைப் பார்ப்பது.
- சிந்தனை நிலை: கவர்ச்சிகரமான விஷயத்தின் படத்தை பிடித்து தனிப்பயனாக்குதல்.
- பகுத்தறிவு நிலை: நீங்கள் விரும்பும் ஒன்றுக்கு நீங்கள் "தகுதியானவர்" என்று தன்னைத் தானே நம்பவைப்பது.
- செயல் நிலை: இச்சையின் உள்நோக்கிய பாவத்தை ஒரு செயலின் மூலம் வெளிப்புற பாவமாக மாற்றுவதல்.

**ஏவாள், முதலாம் மனித இச்சைரோகி:**

ஆதியாகமம் 3:6: (KJV) அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புகிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க (**desired <2530>**) விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புகித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புகித்தான்.

சாத்தானின் பொய்யான வஞ்சனையுடன் தேவன் பொருத்தியிருந்த நேர்மறையான விருப்பத்தை ஏவாள் இணைத்தார்.

**தூதர்கள்:**

ஆதியாகமம் 6:1-2: (NKJV) மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

தேவனுடைய சொந்த தூதர்கள் சாத்தானின் வழியைப் பின்பற்றி, தங்களுக்கு எட்டாதவாறு சிருஷ்டிக்கப்பட்டதை விரும்பினார்கள்.

**இஸ்ரவேல் தேசத்தின் இச்சை:**

1 சாமுவேல் 8:1,3-9: (NKJV) சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து; இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்கும் இரும்புக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

**கிளர்ச்சி ஓர் இச்சையான அணுகுமுறையின் தெளிவான அறிகுறியாகும்:**

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நான் முதல் இந்நாளும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படையும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

பொதுவான காரணி - அனைவரும் முதல் கட்டளையை மீறுகின்றனர்! அனைவரும் தெய்வீக தன்மை மற்றும் தேவனுடைய தரத்தை, அந்த தருணம் கொண்டு வரும் ஏதோவொரு ஏற்றுக்கொள்ளப்படாதக் கதாபாத்திரங்கள் மற்றும் நிலைப்பாடுகளுடன் மாற்றியமைக்கின்றனர்.



**(Christian Questions**

**- வலையொலிப் பதிவு - நிகழ்வு # 1085 - தமிழாக்கம் )**





See more Books & Articles at  
[www.foodfornewcreature.com](http://www.foodfornewcreature.com)